



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 4928/B/2019

திரு. செ.நடராஜன்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,

சேலம் தெற்கு,

சேலம் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.செ. நடராஜன் மற்றும் திரு.மனோகரன், பொது தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சேலம் தெற்கு வட்டம், சேலம் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 18.2.2019 தேதியிட்ட மனுவில், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், S. பாப்பாரப்படி கிராமம், வேலந்தத்தில் இறப்பு பதிவு சம்பந்தமாக 8 இனங்களில் தகவல் கோரி, பொது தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்கள், சேலம் வட்டாட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. பொது தகவல் அலுவலரிடமிருந்து பெற்ற தகவலில் திருப்தியடையாத மனுதாரர், 4.3.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன்

கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்தும் திருப்தியில்லாத தகவல் பெறப்பட்டதால் சரியான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 27.5.2019 தேதியீட்டு, இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின்போது, மனுதாரரை பொது தகவல் அலுவலர் அலுவலகத்திற்கு நேரில். சென்று தகவல் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். பொது தகவல் அலுவலரும் மனுதாரருக்கு நேரில் தகவல் வழங்கிவிடுவதாக உறுதியளித்தார். ஆனால் மனுதாரர், பொது தகவல் அலுவலர் அலுவலகத்திற்கு வராத காரணத்தால் பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு தபால் மூலம் தகவல் அனுப்பி, அதன் நகலினை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளார். மனுதாரரை தொலைபேசி மூலமாக பல முறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, இந்நேரவில் பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்கி விட்டதாக ஆணையம் பதிவு செய்து இவ்வழக்கின் மீதான விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாங்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 4928/B/2019

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
சேலம் தெற்கு வட்டம்,
சேலம் மாவட்டம்

மனுதாரர்

திரு. நடராஜன், த/பெ செல்லாண்டி,
6/56, சோலைக்கவுண்டர் காடு,
S.பாப்பாரப்பட்டி கிராமம் மற்றும் அஞ்சல்,
ஆட்டையாம்பட்டி வழி, சேலம் தெற்கு,
சேலம் மாவட்டம் - 637 501.

